

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரிரு தினங்களுக்குள் இயல்பு நிலை சீராகும். கண்காணிப்பு அலுவலர்கள் / போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பி.டபிள்யூ.சி.டேவிதார் இ.ஆ.ப., அவர்கள், வேளாண்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நிலைமையை கண்காணிக்கவும், இயல்பு நிலை அடைய மேற்கொள்ளவேண்டிய பணிகளை கண்காணிக்கவும், தமிழ்நாடு அரசால், போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பி.டபிள்யூ.சி.டேவிதார் இ.ஆ.ப., அவர்கள், வேளாண்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

இன்று (25.05.2018) தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள், தூத்துக்குடி அரசு பொதுமருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்து, உணவு அருந்திக்கொண்டிருந்த பெரியவரிடம் உணவகத்தின் தரத்தினை கேட்டு அறிந்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 10 அம்மா உணவகங்களிலும், பொதுமக்களுக்கு தேவையான உணவு, டி, பிஸ்கட் ஆகியவற்றை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இலவசமாக வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

பின்னர், பழைய மார்க்கெட் அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பால் பூத்தை ஆய்வு செய்து, காலை 6 மணி முதல் 10 மணி வரை 1000 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 13 ஆயிரம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 நடமாடும் ஆவின் பூத்துகளும் செயல்பட்டு வருகிறது. பால் தேவைப்படும் பொதுமக்கள் ஆவின் கட்டுப்பாட்டு மைய எண்ணான 94426 - 22232 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் தங்கள் வீட்டிற்கே பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தூத்துக்குடி பழைய காய்கறி மார்க்கெட்டினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள், வியாபாரிகளிடம் காய்கறி கடைகளை தொடர்ந்து நடத்திடுமாறு தெரிவித்து, காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

மேலும், பண்ணை பசுமைக்காய்கறி கடையை ஆய்வு செய்து, தேவையான அளவுக்கு காய்கறிகளை வெளிமாவட்டங்களிலிருந்து கொண்டு வந்து இருப்பு வைக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அம்மா மருந்தகத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்து, தூத்துக்குடி பழைய பேருந்துநிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி மற்றும் மதுரைக்கு இயக்கப்படும் பேருந்துகளை பார்வையிட்டு, பயணிகளுடன் கலந்துரையாடினார். மதியத்திற்கு மேல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பின்னர், கண்காணிப்பு அலுவலர்கள் திரு.பி.டபிள்யூ.சி.டேவிதார் இ.ஆ.ப., அவர்கள், திரு.ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தூத்துக்குடி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்ட போது, மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லலிதா அவர்கள் தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிக காயப்பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 24 மணி நேர முழு கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களும் தங்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதாக தெரிவித்தார்கள்.

மாநகராட்சி பகுதியில் 32 வாகனங்களுடன், 954 சுகாதாரப்பணியாளர்கள், 250 ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநகராட்சி பகுதியில் 41 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் தினமும் செய்யப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைக்கு தேவையான குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் 50 சதவீத கடைகள் திறக்கப்பட்டு, தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், பொதுமக்கள் ஏதும் புகார் தெரிவிக்க விரும்பினால் 94864 - 54714, 0461-2340101 மற்றும் 1077 ஆகிய எண்ண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

மாண்புமிகு தமிழக முதமைச்சர் அவர்களின் உத்தரவின் படி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்களில் இதுவரை 52 நபர்களுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.முரளி ரம்பா இ.கா.ப., தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் டாக்டர் அல்பி ஜாண் வர்க்கீஸ் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன், சார் ஆட்சியர் திரு. பிரசாந்த் இ.ஆ.ப., அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லலிதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

**வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம்.**